

July 12, 2019

M/s. Bombay Stock Exchange Limited,
Phiroze Jheejebhoy Towers,
Dalal Street,
Mumbai- 400 001

Dear Sir,

Sub: Notice of Annual General Meeting

We wish to inform you that 28th Annual General Meeting of the Company will be held on Wednesday, 7th August, 2019 at Nahar Hall, Deshbandhu Plaza, 47, Whites Road, Chennai -600014 at 11:00 A.M. The copy of the notice of Annual General Meeting published in one English language national daily and in one daily newspaper published in the language, where the registered office of the company is situated is enclosed.

Thanking you,

Yours faithfully,

For Munoth Financial Services Limited


A G Nandini
Company Secretary



- Member of National Stock Exchange (CM INB 230803634)
- Member of National Stock Exchange Derivatives (INF 230803634)
- Member Madras Stock Exchange (INB 040803634)



- Merchant Banker (INM000003739)
- Portfolio Management Service (INP000000308)
- Depository Participant (IN-DP-NSDL-30-97)
- SEBI MAPIN No.: 100002089

SBI waives RTGS, NEFT, IMPS charges

Chennai, July 13: State Bank of India has waived charges on NEFT and RTGS transactions through internet and mobile banking from July 1, after the RBI decided to do away with the charges with an aim to move the country towards less-cash economy. The country's largest bank, which has about 25 per cent market share, has also decided to do away with the charges on fund transfer through mobile phones using the IMPS (immediate payment

service) from August 1. The real-time gross settlement (RTGS) system is meant for large-value instantaneous fund transfers, while the National Electronic Funds Transfer (NEFT) system is used for fund transactions of up to Rs 2 lakh. "In order to provide an impetus to digital funds movement, SBI waived-off RTGS and NEFT charges for YONO, internet banking (INB) and mobile banking (MB) customers from July 1, 2019.

"The bank will also waive-off IMPS charges for its INB, MB and YONO customers effective from August 1, 2019," the state-owned lender said in a statement. Before July 1, SBI used to charge between Re 1 and Rs 5 for transactions through NEFT, and Rs 5-50 for RTGS route. At March-end, 2019, the number of SBI customers using internet banking were more than six crores, while 1.41 crore persons were using mobile banking services.

Changing tastes of women&men, a challenge to handloom sector: Minister

Chennai, July 13: Eye catching advertisements and changing tastes of women and men, who wear churidhars and pants instead of traditional sarees and dhotis, was posing challenges to the handloom sector in Tamil Nadu, Handlooms and Textiles Minister O S Manian said Friday. "To weave a silk saree, a handloom weaver spends 30 hours in the loom, putting in enormous physical labour and ensures quality as well," he said in the assembly. Citing challenges, he referred to attractive advertisements like "two,

three sarees free if one was bought" and changing tastes of women who migrate to churidar from sarees and men to trousers and pants from dhoti. Winding up the discussion on the demands for grants to his department in the assembly, he dwelt on several government schemes to aid Tamil Nadu's weavers like a Rs 40 crore support plan, a rebate subsidy scheme and free electricity to them. The Cost Free Dhoti and Saree Scheme ensured continuous employment to 14,000 handloom and 54,000 powerloom

weavers, besides fulfilling the clothing needs of approximately three crore people in both rural and urban regions, he said. For free dhoti, saree distribution for Pongal next year (2020), Rs 490.20 crore has been allocated, he pointed out. Also, under the free supply of uniform to school students, Rs 279 crore worth of such cloth material was produced by weaver cooperative societies (for the last academic year) and supplied to government for distribution to school children. The minister said Rs

327.44 crore has been earmarked for the uniform distribution plan this year. Citing the challenges before the sector, he said they have to tackle them and win. The minister referred to technology interventions being undertaken like "cloth tech, and geo (geographical) tech," to face such challenges. Also, LED based advertisement panels would be put up for the State-run Cooptex and five of its showrooms would be modernised, he said. He also doubled the cash reward for new designs for weavers to Rs 10,000, Rs 6,000 and Rs 4,000 (from Rs 5,000, Rs.3,000, Rs 2,000). On the Weaver Mudra Scheme, he said "it is placed on record that Tamil Nadu is continuously holding the number one position in the country in the last three years (2016-17 to 2018-19) in implementation of the scheme." In 2018-19, against the target of 15,000, 22,650 loan applications were cleared and Rs 112.37 crore disbursed, he said.



To create awareness on environment, Lions club of Chennai Green city inaugurated project of planting 1 lakh trees, in this regard distributed tree saplings to the children's. Vice District Governor PMJF SV Manickam, Cabinet Secretary N.R.Vijayakumar, Treasurer CR.Krishnan, Zone Chairperson K.Ramesh, District Chairperson N.Kannan, President R.Premkumar, Secretary M.Annaamalai, Treasurer B.Vasudevan, Santhalakshmi, Kumaran were participated in this project.

Tata Motors SOUL announces Ladakh Drive mountain trail

Chennai, July 13: Tata Motors SOUL (SUV Owners United League) announced the commencement of its upcoming SOUL "Iconic

Ladakh Drive, Mountain Trail, Spiti-Ladakh" from 13th to 25th July 2019. As one of the most sought after drive of the calendar, the SOUL members are all set to experience the unparalleled beauty of Pangong Tso & Panamik coupled

with an adventurous drive across Khardung La – one of the highest motorable mountain pass located at 17,500+ feet. During the drive, the members will also get a chance to visit the ancient monasteries in Kaza & Nubra Valley.

Rivigo launches National Freight Index

Chennai, July 13: In a bid to transform the logistics sector in India, Rivigo, a technology-enabled logistics company,

launched the National Freight Index (NFI) today. With this, Rivigo aims to bring transparency to the previously opaque in-

dusty. This first-of-its-kind barometer of the road freight market in India is based on a Rivigo rate exchange, which gives a live spot rate on over 7 million lane and vehicle type combinations in the country. NFI offers an aggregated picture of both live

rates and historical trends of spot price movements in the road freight industry. The index is represented in two main forms: In terms of actual freight rates condensed to Rupees per ton-km and in terms of relative movement with respect to a base month. The rates on the ex-

change and index are computed using millions of data points from historical transactions, current market dynamics, micro market insights and other factors - with the ultimate purpose of giving a fair and precise representation of the state of the spot market in the country.

TruJet IPO to fetch Rs 600 cr

Hyderabad, July 13: Trujet, a regional airline may go in for an Initial Public Offer (IPO) after three years as it expects to consolidate its position as a strong player in niche segment connecting tier-II and III cities by then, a senior official of the city-based carrier said Friday.

The startup airlines which commenced operations in 2015 is all set to double the fleet size to 10 in the next six to eight months and plans to add five to eight in the next fiscal taking the total number of aircraft to 13 by FY21. "It (IPO proposal) is still premature. In the coming to three years, once we get settled and once we are consolidated then we will go for IPO," Turbo Megha Airways, Director, KV Pradeep

said at a press conference. Currently infra major MEIL holds 90 per cent stake and rest is with former union minister Chiranjeevi's son actor Ram Charan and others.

PUBLIC NOTICE
ORIGINAL DOCUMENT MISSING
 This publication is given on behalf of my client Mrs. S. Nirmala Devi, W/o. Mr. D. Sathya Narayanan residing at No. 40, TVK Link Street, Annai Sandhiya Nagar, Krishnamoorthy Nagar Near, Chennai 600 619. My client states that she lost her original Sale Deed bearing Document No. 3553/1995 registered in the office of the Joint Sub-Registrar, Sembium, Chennai North, relating to the property bearing Plot No. 7 situated at Chennai 600 118, Krishnamoorthy Nagar, Balaji Street, Survey No. 2-12 having an extent of 527 Sq. ft. out of 4796 Sq. ft. comprised in Patta No. 957, while going to Advocate's office (namely T.V.B. Karthikeyan, Advocate) MKB Nagar, Chennai 600 039 for legal opinion on 25.6.2019. Anybody who is having the above original Sale Deed may contact the undersigned or my client within 7 days from the date of publication of this notice, failing which it will be construed that the above said property is free from any encumbrance.
T.V.B. KARTHIKEYAN
 Advocate
 1E2, 19th Central Cross St MKB Nagar, Chennai - 600 039.

MUNOTH FINANCIAL SERVICES LIMITED
 Regd. Office: "MUNOTH CENTRE", Suite No. 46 & 47, 343, Triplicane High Road, Chennai-600005
 CIN NO: L65991TN1990PLC019836
 Website: www.munothfinancial.com, Phone No: 044-28591185

Notice to Members
 Notice is hereby given that 28th Annual General Meeting of the members of the company will be held at 11:00 A.M on Wednesday, 7th August 2019 at Nahar Hall (South India Hire Purchase Association), Desabandhu Plaza, 1st Floor, 47, Whites Road, Royapettah, Chennai - 600 014. Annual Report along with Notice of Annual General Meeting has been posted individually to all shareholders of the Company. The same is also available on the website: www.munothfinancial.com
 The following information with respect to the compliance of Rule 20(3) (v) of the Companies (Management and Administration) Rules, 2014 are as follows:

Sl.No.	Particulars
1	In term of Section 108 of the Companies Act, 2013 read together with relevant Rules thereunder, the business to be transacted through electronic voting system and the company is providing the facility for e-voting
2	The date of complete of dispatch of Notices is July 12, 2019.
3	The voting through electronic means will commence from August 4, 2019 at 9:00 AM I.S.T
4	The voting through electronic means will end on August 6, 2019 at 5:00 PM I.S.T
5	The voting shall not be allowed beyond the end of the voting time period i.e. August 6, 2019 after 5:00 PM I.S.T
6	Pursuant to Section 154 of the Companies Act, 1956 and Section 91 of the Companies Act, 2013 and the applicable provisions of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the notice is hereby given that Register of members and Share transfer books will remain closed from August 1, 2019 to August 7, 2019 (both days inclusive) for the purpose of AGM.
7	The Notice of the meeting has been displayed on the website of the Company i.e. www.munothfinancial.com
8	Any grievance relating to evoting can be addressed to cs@munothfinancial.com or contact 044-28591185

 By order of the Board of Directors for Munoth Financial Services Limited
 sd/-
 Jaswant Munoth
 Managing Director
 Place: Chennai
 Date: 12/07/2019

NAME CHANGE
 I, Kotla Spoorthy P Darsini, D/o: Kotla Satya Rao, Date of Birth: 27.03.1990, residing at 3G B2, TVH Svasathi Eswaran Koi Street, Thoraipakkam, Chennai - 600 097, shall henceforth be known as **KOTLA SPOORTHY PRIYADARSHINI**.
 Kotla Spoorthy P Darsini

DEBTS RECOVERY TRIBUNAL -III, "Dewa Towers", 5th Floor, 770-A, Anna Salai, Chennai- 600 002 O.A.No.235/2019

Syndicate Bank, Kancheepuram Branch Represented by its Senior Branch Manager No.22, 23 Vallal Pachaiappan Street, Kancheepuram - 631 501. ... Applicant
 -Versus-
 1.Mr. Rajesh M, 2. Mr. Nirmala M, 3. Mr. Shankar C. 4.Mr.Chandrasekar B 5. Mr. Kishta Pillai S. ...Defendants
 To Mr.S.Kishthapillai (Guarantors) (D5) S/o. Mr. Munusamy Pillai, Musaravakkam Village & Post- 631 551 Kancheepuram Taluk & District ... 5th Defendants
SUIYIMONS TO DEFENDANT / S THROUGH SUBSTITUTED SERVICE
 Whereas the above named Applicant has filed the above referred Original Application in this Tribunal for recovery of a sum of Rs.32,08,765/- from the Defendants
 Whereas, the service of summons / notices could not be effected in the ordinary manner to 5th Defendants and whereas, substituted service has been ordered by this Tribunal on 02.07.2019 Hence, this notice through Paper Publication.
 You are therefore, directed to appear before this Tribunal in person or through a duly instructed Advocate and file written statement on or before 06.08.2019 at 11.00 am and show cause as to why reliefs prayed for should not be granted.
 Take notice that in case of default, the Original Application shall be heard and decided in your absence, in accordance to law.
 Dated this 12th day of July 2019.
K.V. Subramanian Associates
 Counsel For Applicant Bank

NAME CHANGE
 I, NOORHA Daughter of AZEEM KHAN, Date of Birth 06.05.2011 Residing at 47/41, Anna Nagar 2nd Street, Tiruvannamalai Town, Tiruvannamalai District of Tamil Nadu - 606 601, shall henceforth known as NOORAA
AZEEM KHAN
 Father
 Tiruvannamalai

NAME CHANGE
 My daughter, R.S. Janani born on 14th April 2002 (native district: Theni), residing at No. 5, Flat A1, 2nd Cross Street, Dr. Radha Krishnan Nagar, Thiruvanniyur, Chennai - 600 041 shall henceforth be known as R.SHREE JANANI
A.RAJA (Father)

KARTIK INVESTMENTS TRUST LIMITED
 Regd. Office: 'Parry House', No.43, Moore Street, Parrys, Chennai 600 001. CIN: L65993TN1978PLC012913 Tel: 044-25307123; Fax No. 044-25346466; E-mail ID: kartikinvestmentstrust@gmail.com Website: www.kartikinvestments.com
NOTICE
 NOTICE is hereby given pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company will be held on Wednesday, 24 July, 2019 at 'Dare House', No. 2, N.S.C. Bose Road, Parrys, Chennai - 600001 to inter alia consider and approve the unaudited financial results for the quarter ended 30 June, 2019. The above information will also be available on the Company's website www.kartikinvestments.com and on the website of the Stock Exchange www.bseindia.com.
 By Order of the Board
S. Sangeetha
 Chennai
 12th July, 2019
 Company Secretary

NOTICE **SUNDARAM MUTUAL**
RECORD DATE FOR DIVIDEND
 NOTICE is hereby given that Sundaram Trustee Company Limited, the Trustee to Sundaram Mutual Fund, has declared dividend on the face value of ₹ 10/- under the following scheme:

Scheme Name	Plan - Option	Record Date#	Dividend* (₹ per unit)	NAV per unit as on July 12, 2019 (₹)
Sundaram Large & Mid Cap Fund	Regular Plan-Dividend	July 18, 2019	0.50	17.7560
	Direct Plan-Dividend		0.50	18.9398

 # Or subsequent business day if the specified date is a non-business day.
 * Subject to deduction of applicable dividend distribution tax.
Pursuant to the payment of dividend, the NAV of the scheme will fall to the extent of payout and statutory levy, if applicable. The above dividend will be subject to the availability of distributable surplus in the respective plan / option of the scheme on Record Date. Past performance may or may not be sustained in future. All unitholders under the Dividend Option of the above mentioned scheme, whose name appears on the Register of Unitholders on the aforesaid Record Date, will be entitled to receive the dividend. The above stated quantum of dividend and the Record Date were approved by the Board of Directors of Sundaram Trustee Company Limited vide their resolution dated July 12, 2019.
 Place: Chennai
 Date: July 13, 2019
For Sundaram Asset Management Company Ltd
P Sundararajan
 Secretary & Compliance Officer
 For more information please contact:
Sundaram Asset Management Company Ltd
 (Investment Manager to Sundaram Mutual Fund)
 CIN: U93090TN1996PLC034615
Corporate Office: 1st & 2nd Floor, Sundaram Towers, 46, Whites Road, Royapettah, Chennai-14. Contact No. (India) 1860 425 7237, (NRI) +91 44 2831 0301 Fax: +91 44 2841 8108. www.sundarammutual.com
Regd. Office: No. 21, Patullas Road, Chennai 600 002.
Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

PONDY OXIDES AND CHEMICALS LIMITED **POCL**
 Registered Office: 4th Floor, K.R.M. Centre, No.2, Harrington Road, Chetpet, Chennai - 600 031. Tel: +91-044-42965454 Fax: +91-044-42965455 CIN: L24294TN1995PLC030586 Website: www.pocl.co.in / Email: info@pocl.co.in
NOTICE TO SHAREHOLDERS REGARDING TRANSFER OF EQUITY SHARES TO INVESTOR EDUCATION AND PROTECTION FUND (IEPF)
 NOTICE is hereby given that pursuant to the provisions of Section 124(6) of the Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Amendments Rules, 2017, as amended from time to time, the Company is required to transfer the Equity Shares in respect of which Dividend amount for seven consecutive years or more remains unclaimed, to the Investor Education and Protection Fund established by the Central Government.
 The details of shareholders who have not encashed their dividend for seven consecutive years and whose Shares are therefore liable for transfer to IEPF Account, is available on the website of the Company http://pocl.co.in/transfer-of-shares/
 The Company has sent individual communications to all the concerned shareholders whose shares are liable to be transferred to the IEPF authority, at the address registered with the Company, pursuant to the provisions of the above said rules, requesting them to encash/claim such unclaimed dividends.
 Shareholders are requested to claim the dividend declared by the Company during the financial year 2011-12 and onwards before the same is transferred to IEPF on or before September 25, 2019.
 In the absence of receipt of valid claim by the Shareholders, the Company would be transferring the said shares to the IEPF Account by the due date i.e. October 12, 2019, without any further notice in accordance with the requirement of the said Rules.
 Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend and shares transferred to the IEPF pursuant to said rules. The concerned Shareholder whose shares are transferred to IEPF can claim their Shares along with the Dividend by making an online application to the IEPF Authority in Form IEPF-5. The procedure and the application Form is available on the website of the Ministry of Corporate Affairs at http://www.iepf.gov.in/
 For any information/clarification on this matter, the concerned shareholder may contact-
K. Kumaravel
 GM Finance & Company Secretary
 Pondy Oxides and Chemicals Limited
 Phone: 044 42965454
 Email: kk@pocl.co.in
Cameo Corporate Services Limited
 Subramanian Building,
 #1, Club House Road, Chennai- 600 002
 Phone: 044 28460718
 Email: murali@cameoindia.com
 for Pondy Oxides and Chemicals Limited
 K. Kumaravel
 GM Finance & Company Secretary
 Place : Chennai
 Date : 12.07.2019

மக்கள் குரல் **TRINITY MIRROR**
வடிவம்
இரு நாட்கள் இலவச திறன் மேம்பாடு, சிறு/குறு/கீராமியத் தொழில் கடனாளுதிகள், மானியம் குறித்த மாஸ்கும் பயிற்சி முகாம்
இடம் :
நாள் : 27 மற்றும் 28 ஜூலை 2019
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் : JSS (Jan Shikshan Sasthan) மக்கள் கல்வி நிறுவன அரங்கம், நூங்கம்பாக்கம் ரயில் நிலையம் எதிரே, சென்னை - 94. போன் : 23745219
வேலை பெற, பயிற்சி பெற்று தொழில்/வணிகம் தொடங்க விரும்பும் ஆண்/பெண்கள் எவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம். கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் பதிவு செய்து நேரம் பெற்றுக் கொண்டு வர வேண்டும்
*** மத்திய/மாநில அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் எவை? * லாபகரமான தொழில்கள் தொடங்க அரசு தரும் கடன்/மானியங்கள் எவை? * மார்க்கெட்டிங்/ ஏற்றுமதி - இறக்குமதி செய்வது எப்படி என திறன், தொழில், வங்கி ஆலோசகர்கள் இலவச பயிற்சி வழங்குவார்கள்.**
நடத்துவோம்:
மக்கள் கல்வி நிறுவனம், மனிதவள மேம்பாட்டுத்துறை
 6, நெல்சன் மாணிக்கம் சாலை (சிக்கல்/பாலம் அருகே)
கூடைமேடு, சென்னை - 600 094. போன் : 2374 5219
பதிவு பெற : இரா. தங்கவேல் - 94449 39853
இணைந்து நடத்துவோம்:
தமிழ்நாடு சிறு, குறு மற்றும் கிராமியத் தொழில் முனைவோர்கள் சங்கம்,
 சென்னை - 600 029. எம். குானசேகர் - செயலாளர் 95662 53929
உலகமாவிய தமிழ் ஆடிட்டர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள் கூட்டமைப்பு
சென்னை - 14. CA.A. ஜார்ன் மோரிஸ் - ஒருங்கிணைப்பாளர் 94440 40332
தொழில் நல்பாய், தொழில் வணிக மாத இதழ்
 சென்னை - 600 006 இரா. சக்திவேல், ஆசிரியர் - 98401 25151

